Rates

Subscriptions :

Inland Rs. 15-00 per year

Foreign Rs. 20-00 ii ii

Single copy 40 cts. (including postage)

Advertisement : On application

In Memoriam: Rs. 12-50 per insertion (within 4 inches)

Order Nist : Rs. 15.00 for two insertions (within 6 inches)



Registered as a Newspaper

(Established 1841)

Published Every Friday

Vol. 128.

JAFFNA, FRIDAY, 22ND NOVEMBER 1968

No. 45.

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

WHEN PARTY AND PERSONS ASSESSED.

Please Adoress 1

(1) All Editorial matter (exclud-ing news) for the English pages) to! The Editor. The Morning Star. Vaddukoddai.

(2) All news to the News Editor Vaddukoddai,

(3) All Editorial matter for the Tamil pages to t The Tamil Editor, The Morning Star.

(4) All Business correspondence re Advertisements and Subs-criptions and all remittances to t

Editor, The Morns Parsonage, Alaveddy

14000 255 1830

The Manager, The Morning Star — A. Kadirgamar, Esq. Principal's Bungalow, Jaffna College Vaddukoddai.

Calendar of Events

Annual Festival of Carol Sing-ing at the Town Hall, Jaffna, at 6 p. m.

December I:

-Advent Sunday,

-Ohristmas Song Service at Jaffoa
College at 6-30 p. m.

0

JAFFNA COLLEGE ALUMNI ASSOCIATION

Annual Meeting

President: Mr. R. C. S. Cooke

Mr. S. A. Balaratnam

At the end of the meeting the members and their spouses were entertained at Tea in the Outey Hall by the President and the Principal,

Farewell

The function came to an end with the singing of the College Bong.

FLOWERS

ALL OCCASIONS

Phone or write; Lane & Company P. O. Box 19

NUWARA ELIVA.

Grams: "LANES" - Phone: 376

MAHATMA GANDHI CENTENARY CELEBRATIONS IN JAFFNA COLLEGE

The Public Meeting was followed by an Entertainment, consisting of a Bharsta Natya dance by Miss Shanta Ponudural, of the staff of Chundkuii Girle Collega, and a play 'The King and the Queen' by Rabindrasath Tayora, staged by members of the Caudron.

FXAMINATION SUCCESS

DR. EUGENE SMITH ON 'CHRISTIAN INVOLVEMENT IN SOCIAL PROBLEMS

Maruthanamadam, on the morning of the 18th first, on "Missionary and Educational Problems." The Rt. Rev. Dr. S. Kulandran presided,

CHRISTMAS FLIGHT BY ASTRONAUTS

anding near Hawaii on December 24.

The Apolio Eight crew will be aunched on the circumlunar flight by the Saturn-five rocket. The huge, 7.5 million pound through the focket is five limes more powerful than the Saturn rocket that aunched the Apolio Seven crew on their eleven day earth orbital mission hast month. It will be the list manned flight with the 36 storey tall Saturn, the rocket that will send must be the moon's surface some time next year.

next summer or autumn.

Tentative plans call for two telecasts by the Apollo-Eight crew en route to the moon and telecasts during the first, second and ninth orbits of the moon.

Unlike the flight of the Soviet Zond-Five probe, which swung around the moon under puil of lubar gravity and came back to lubar gravity and came back to cattle like a boomerang on a free return trajectory, the Apollo-Eight ship will fire braking rockets to go into a circular orbit of the moon only 70 miles above its surface. The astronauta will be a surface to the astronauta will repopulsion fire the Apollo service propulsion for the moon only 70 miles above its surface. The astronauta will not surface to the conserving the surface of the moon only 10 miles above its surface. The astronauta will not surface the Apollo service propulsion of the moon orbit and only a return path to earth.

U. S. I S.

THE ACADEMY DINNER

BACK FROM CONGRESS ON EVANGELISM

The Rsv. D. R. Ampalavanar, Worker - in - Charge of the C. B. I. Church in Colombo, and Mrs. S. T. Asservatham, Director of Religious Education, Jaffas Diocece, C. S. L. with attended the Asia-South Prefite Dr. Digitzed by Noolanam Houndation unosiarant dig: aavenehamondicoretary

Devotional

THE THIRST OF JESUS

Taken from a Sermon by Rev. Dr. James S. Mather

I

The Fifth Word of Jesus from the Cross was, "I thirst." see St. John's Gospel 19:28, It was not a cry for water to drink; Jesus did not mean, "Please, give me a little water to drink, I am awfully thirsty', in the way the rich man cried, as the Bible says, "Father Abraham, have mercy on me, and send Lazarus that he may dip the tip of his finger in water, and cool my tongue." See St. Luke's Gospel-Chapter 16, verse 24.

See St. Luke's Gospel-Chapter 16, verse 24.

The first two Words from the Cross, out of the seven; were said probably, when the Cross was flat on the ground, as the soldiers nailed the Lord to the Cross; and the other five were said after the Cross was lifted up, and the two Crosses where the two robbers hung, were erected one on either side. All these seven Words are related to, and closely connected with, one another. They are the cries of one who had God, and the establishment of His Kingdom or Rule on earth, as the one thirst and goal of His life, The following passages in the Gospals show clearly the intensity of the thirst that was in Jeans, all the vears of His public ministry:

Ju. 4:34, "My meat is to the Cross of the will of Him that seat.

Jn. 4:34, "My meat is to do the will of Him that sent me".

In 9: 4," I must work the works of Him that sent me, while it is day; the night cometh when no man can

II

One of the most striking things in the Master's life and work, observed by any one who reads the Bible with care, is that right from the begin-ing to the end He practised

PERSONAL

The Rt. Rev. Harold de Soysa, the Blanco of Colombo, has appointed Mr. C. K. Solomon, Postmater and Signalior class one, as the Lay Headers of the Colombo, Jaffins and the Pallal Mission of the Ohurch, handed over the Licence at the special Holy Eucherist at 7 a, m, on Sunday, the 17th inst.

OBITHARY

over the control of t

whatever He taught, and He taught what He Himself practised. For instance, (a) See the Sermon on the Mount, where He preached, "Pray for them which despitefully use you and persecute you," Mt. 5:44. This is exactly what He did, on the Cross, when he prayed, "Father, forgive them for they know not what they do," Lk. 23:34. (b) See how, throughout His ministry. He stressed the importance of Prayer, and of man's dependence upon and trust in God This is actually what He did always. See how He spent the whole night in prayer, Lk. 6:12; how He went on before dawn to be alone in prayer, Mk. 1:35 etc.

Now, when he said, "I

Lk. 6:12; how He went can before dawn to be alone in prayer, Mk, 1:35 etc.

Now, when he said, "I thirst," from the Cross. He practised what He taught earlier. See Mt. 5:6, "Blessed are they which do hunger and thirst after Righteonsness". In His Sermon, He exhorted the people to thirst after Righteonsness. He Himself had this Thirst all His life, in all His work. His Thirst was after God, even as the Psalmist said, "As the hart panteth..... so panteth my soul after Thee, O God", see Psalmist said, "As the hart panteth..... so opanteth my soul after Thee, O God", see Ps. 42:1-2:63:1; 143:6. The Master's deep thirst was for God's Rule to come within man, and outside him in every sphere of life, in society, in the family, and in the nation, throughout the world. His thirst was for God and the establishment of h. Kingdom; and now hanging on the Cross, He cried "I thirst", showing clearly that the pain and the sufferings He had on the Cross ald dont diminish in any way. His thirst, and it was so now, on the Cross as well. It is thirs Thirst that should be found today, in every one who says he follows Him.

From the time Jesus was taken as a captive, in the Garden of Gethsemene, we see manifested in His life, much more clearly and definitely than before, His self-forget-fulness and His chief concern for the fulfilment of His Divine Mission. In the Garden itself, we notice how indifferent He was about what the enemy did to Him, and His passion was to serre man, and He, with His hands bound—touched and healed the man with the bleeding ear. Later, in the Trial before Pilate, we see how the Judge was openly unjust. Three times, the judge said. e I find no fault in this man', see Lk. 23: 4: 23: 14 23: 22. If this was his finding justice demanded that Jesus should be acquitted and released. On the other hand, see what Pilate did, how he handed over Jesus to the enemy, to be crucified! But, Jesus spoke not a word, in defence, or in protest, and was truly self-forgetful, and all His thought was on His Mission. There was in Him such complete self-efficaement, and absorption in the importance of His Mission and its fulfilment, that it is not strange, or abnormal, if He did not think of His physical thirst for water. Why? We forget sometimes our lunch, or shave, or sometimes our lunch, or sh

உதயதாரகை

கிறிஸ்தவ வார இதழ்

Estd. 1841 UTHAYATHARAKAI

10 sof 128]

22 -- 11 -- 1968

1 @aid 45

"நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவம் எந்த ஜனத்துக்கும் இழிவாம்."

வீசேட திக திகள்

கவம்பர். 27

யாழ் காரமண்டபத்தில் வரு டாக்த பெறிஸ்து ஜெயக்கி இசையாராதனே

பிரிவுபசாரம் நடத்தினர்

சாவகச்சேரி டிறிபேர்க் ஆரரியில் கடக்க பேட் ஆண்டுவரை ஆகிரியப் பணிபுரிக்கு இம்மாசம் இனேப்பாறிய இருமதி கேசம் ஆன்படாய்ப அரும் கேசம் சரவணமுத்தவுக்கு கல்லூரி மாணவர், ஆசிரியர் இம்மாசம் 16 ஆம் கேதி மகத்தான பிரிவுப சாரங் கூறி அன்பளிப்புச் செ தனர். காவேயில் மாணவர் ஆசி யர் கட்டாக கடத்திய பிரிவுப சாரவைபவத்தில் உபசாரவாழ்த்

வைபவத்தில் சாவக்சீசரி எம். பீ. உட்பட ஆசிரியர் பலர் அம் மையாரின் சேவை வையப் பாராட்டி அன்பளிப்புச் செய்

தனர். நிருமதி சரவண முக்க காவஞ்சென்ற ஆசிரியர் திரு.கே. எஸ். வீஞிக்கம்பீ, திருமதி மஞுயாவி ஞிசிக்கம்பீ ஆகிபோரின் மகளும் இணப்பாரிய கூடுமை யாசிரியர் திரு. எஸ். பொன்று அவர்களதை மண்ணியுமாவர்.

யாம்ப்பாணத்தில் கலாங்து செமித்

அளேத்தலக இருச்சபை மன் அனை ததுலக நிருச்சபை பண் நந்தின் அ. ஐ. எட்டுச் செய லான குன கலானி தி பூரீன் சிபிக் அவர்கள் அம்மன் நிக கண்வர்களி கொருவரான கலாரிதி கைல்ல அவர்களின் விருக்தினராகத் தம்கினர்.

கடக்க இங்கட்கிழமை அத்தி பட்சர் தவேவையில் ஆச்சிரமத்தில் கடைபெற்ற ''மிஷனர், கல்விப் பிரச்சவேகள்'' பற்றிய கருத் தாங்கில் பங்குபற்றி ஆலோசண் கள் அளித்தனர். இக்கருத்தரங் மேல் அத்தியட்சரவர்கள் இலங்கை **பரசா**ங்கம் புத்த சம்பத்தை வளர்ப்பதிலும் — வளர்க்க வேண் டிப தேவைபிலும் — சிறிஸ்த மதத்தை சுக்குவதிலும் எடுத்து வரும் முபற்சிகளேயும், கல்வி சம் பந்தமாக கடை பெற் மாறதல்களேயும். பெற் சான்கள் செவற்றின் பெர்றுள்ள சாவேகள் சிலவற்றின் அத்தியா வசிய தேவையையும் சுட்டிக் காட்டி கலந்துரையாடவே நடத்தி eat.

மானே 4-80 மணிக்கு யாழ்ப் டானை 4-70 மணிக்கு பாழ்ப் பானாக் இறின்க ஐக்கிப சங்கத் தீவ்வர் இரு. ஜே. சி. ஹர்டி தீவ்வைர் விரும். இரு. சி. ஹர்டி தீவ் கடைபெற்ற கூட்டத்தில் புத்திக்குமில் இறினதவ **ின் ஈடுபாடு என்னும் பொருளில் எப்படி சமூக முன்**னேற்றத்தில் **இறின்**தவர்கள்பங்கு கொள்ளலாம் — உத்தியோகத் தலங்களிலே. தொழிற்சாள்களிலே, சமூக மதா முறாசா கூகளாகவ், சமுக தேவைகளிலே செல்வாக்கைச் செலுத்தலாமேன் தம் நாட்டுச் சபைக்கிரையகள் மூலம் விளக்கி

னர். இரு ஆர். ஈ. சேதுகாவலர் ன்றியுரை வழங்கினர்.

சமாதான நீதவானுக்கப் ULL-TI

30 வருடங்களுக்கு மேலாய் ஆசிரிய சேவையினிருக்கு இன்ப் பாறிய தங்கையாளிர்யரும், எங்காக்கை ஊராளுமன்ற அங்கத்தவராயும், வனி, மேற்கு தமிழாளிய சங்கச் செயலாளாளுயும், தண்வராயும் அங்க இவனைகத் தமிழாளிய சங்கச் செயலாளராயும், எங்காண் பலகோக்கக் கட்டுறவுச்சங்கத் தமாகர்களில் ஒருவராயும் சற்குற்கு முன்பாற்றியவரும், பலகால் சங்கத் தபாகர்களில் ஒருவராயும் கற்றெண்டாற்றியவரும், பலகால் சங்காண்ச் சபைச்சிசயலானல் யிருந்தவரும், தெ. இ. சபை அத்தியட்சாதின் சங்காண்ப் பேர இன்தராயும். வலிகாமம் மேற்கு பேறசன் உதவீச்சங்க அருகத்த வராயுமிறப்பவருமான திரு. அர குரைவம் எட்வேட் இரத்தின

சாமி அவர்கள் சமாதான கீத வாணுக்கப்பட்டார். இவருக்கு கம் பாராட்டு

பாராட்டு. இவர் காவஞ்சென்ற தங்கைம யாசிரியர் இரு. ஏ: அருசைவம் அவர்களது மூத்தமகனும், காவஞ் சென்ற மனயன் பென்ஷனர் இரு. டி. கே: கவரத்தினம் அவர் களது மருமகனும், கொக்குவில் இந்துக்கல்லூரி உப அதிபர் திரு. ஆர். இராசகாயக த தமையனுமாவர். இராசராயகம் அவர்

கலாநிதி நைல்ஸுக்கு நாடெங்கும் உபசரணே

அண்த்துலக இருச்சபை ன்றத்த‰வர்களி லொருவராண மறைக்கிரு. கலாகிதி டி. **ரி.** கைல்ஸ் அவர்களுக்கு காடெங் ுன் அவர்களுக்கு எபடும் குதூகல் உபசரணே எடை

கும் குதூகல உபசரின் கடை பெற்றுவருகிறது. கடக்க வெள்ளிக்கிழமை மானே கொழும்பு மாககர சபை அவருக்கு ஒரு வரவேற்புசரிண கடத்தீச் சிறப்பித்தக் கௌரவிக் தது. புதியகார மண்டபத்தில் கடைபெற்ற இவ்வைபவத்தில் மதத்தலேவர்கள் பலரும், மாக மதத்தல்வர்கள் பலரும், மாக காரசபை அங்கத்தவர்களும் கலந்த கொண்டனர். கொழும்பு மேயர் ஐஞப் ஜாபீர் ஏ. காதர் தன்மை தாவ்கினர்.

போசியாரக்கப்பட்டார்

கு பாவ லம்பூர் துள்ள மலாயா பல்கிலக் கழக விரிவுரையாள ரான கலாமீதி எஸ். அரசரத்தி னம் அவர்கள் அப்பல்கிலக் கழக இத்திய கிலப்பகுதியின் பேரா துகை கணப்பகுகளை பேரிர் சிர்பராகவும் அப்பகுதித்திவரா கவும் சேயபிக்கப்பட்டார். 1964 தொடக்கம் இங்கு கடமைபுரிக்கு வரும் இவர் கவாலி திரு. ஜே. சின்னப்பா ஜே. பி. அவர்களின் மகனுவார்,

மறுமைப்பிரவேசம்

மறைத்திரு, ரி. ஏ. வேன்

இம்மாசம் 3 ஆம் திகதி தென் இந்தியாவிலே காட்பாடி மில் கமது மகனர் டாக்டர் ஷாந்தி வென் இல்லக்கில் தமது 76 ஆம் வயதில் மறைக்கிரு. திமோதி அதிசயசரம் வென் மறுமைக்குள் பிரவேசித்தனர்.

மறுமைக்கள் பரவேசத்தனை. இவர் வட தமிழ் காடு சபா சங்கத்தில் கடமை புரிந்தவர், 1947 தொடக்கம் 1957 வரை யாழ்ப்பாணத்தில் தென் இந்திய சபை ஊழிபனுப் கெடுந்திவு, பண் சபை ஊழப்பூர் அச்சுவேலி ஆகிய இடங்களில் சேவை செய்து முன்னவியாரின் ககவீனம் காரண மாக சுய காடு திரும்பீயவர்.

மாக சப நாழ் தாருப்போனு. இந்திய விமானப்படை வில் கொழ்மான்டர் வேண், வேலூர் இநின்தவ வைத்தியசால் வைத் இயர் டாக்டர். ஷார்நி வெண் ஆக்போர் இவரது இரு மக்களர

இவரது பேச்சு வன்மையும், துவரது பேசச்சிறதும் பாடல் கள் இயறறுமியல்பும் இங்கிருந்த காலத்தில் பலரின் பாராட்டைப் பெற்றன.

· தென் இலங்கையில் சமஷ்டியைப் பிரிவினேயென கருதுகிறுர்கள் "

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவே கைபெற்ற தெல்லிப்பழை மகாறு இக்கல் லூரி பல்கவேக்கழகப் புகுமுக வகுப்பு மாணவர் சங்கப் 15 அவகை வகுப்பு ប្រក្សាធ សក្សបុរ ប្រកេសថា ខាងការ ប្រិក្សាធ សក្សបុរ ប្រឹក្សាធ សិក្សាធិស្សបុរ ប្រឹក្សាធ សិក្សាធិស្សបុរ ប្រឹក្សាធ សិក្សាធិស្សប្រឹក្សាធិស្សបុរ ប្រឹក្សាធិស្សប្រឹក្សាធិស្សប្រឹក្សាធិស្សប្រឹក្សាធិស្សប្រព័ត្ធ ស្រាធិស្សប្រឹក្សាធិស្សប្រឹក្សាធិស្សប្រឹក្សាធិស្សប្រឹក្សាធិស្សប្រាស្នាធិស្សប្រាស្នាធិស្សប្រាស្នាធិស្សប្រាស្នាធិស្សប្រិក្សាធិស្សប្រាស្នាធិស្សប្រាស្នាធិស្សប្រាស្នាធិស្សប្រាស្នាធិស្សប្រុស្សប្រាស្នាធិស្សប្រសាធិស្សប្រាស្នាធិស្សប្រាស្នាធិស្សប្រាស្នាធិស្សប្រាស្នាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រសាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិសិក្សាធិស្សប្រាសិក្សាធិស្សប្រាសិក្សាធិសិក្សាធិស្សប្រាសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សាធិសិក្សិសិក្សាធិសិក្សិសិសិក្សិសិសិក្សិសិក្សិសិក្សិសិក្សិសិក្សិសិក្សិសិក្សិសិក្សិសិក្សិសិក្សិសិក្សិសិក្សិ அவத்த பாவண்ணைய்கள் நடக்கு இ தெருர்கள். அதபற்றி சரியன் முறைபில் பரிசீலின் செய்ய வேண்டும். இந்த நாட்டின் எதிர் காலம் ஐந்பெத்தில்துரன் தங்பியுள்

னது. உயர் கல்விச் சபைபையைக் குறித்தப் பத்திகைகள் தெரிவிக் டும் கண்டனங்கள் முழுதும் சரி கும் கண்டனங்கள் முழுதும் சரி

வடக்கில் சிறுவப்படவேண்ற மெனக் கோரப்படும் பல்கவே விவசாயத்துறைபில் விசேஷ பயிற்சியனிப்பதை முக்கிய சோக்க மாகக் கொள்ள வேண்டும். பல்கவேக் கழக கிர்வாகத்தின

ருக்கும் மாணவருக்குமிடையே கல்லெண்ணமும் ஒருவரை ஒருவர் புரிக்கு கொள்ளும் இயல்பும். மாற்றத்துக்கேற்ப இசைக்கு கொடுக்கும் இபல்பும் ஏற் பட் டால் மாணவரிடையே அமைதி டுக்கு பொணைவர் குட்டாது கனக் குறிப்பிட்டனர். உயர் மாணவர் சங்கத் தூல் வன் செலிவன் எஸ். கதுமார் தூல் வரை செலிவன் எஸ். கதுமார் தூல்

வன் செல்வன் என். கருமார் தூன் மையில் கடைபெற்ற இவ்வைய வத்தில் மேலதிக அரசால்க அறி பர் திரு. ஜே. எம். சபாரத்தினம் டாக்டர் ' ரீ. அருளம்பலர், கல் லூரி அதிபர் திரு, ரி. ஜெயரத்தி கூம், மாணவர் தீவ்வன் செல்வன் எஸ். கருமார். செல்விகள்பி. குண ரத்தினம், ராஜீனி சபாரத்தினம், செல்வன் எஸ். செறி சிவகுமார் அதியோரும் பேரினர்.

மத்திய தரவகுப்பினருக்கு வீடுகட்டக் காணி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சொக்கக் காணியும் வீடுமின்றி யிருக்கும் மத்திய தர வகுப்பீன ருக்கு வீடுகட்டக் காணி கொடுக் கும் திட்டமொன்றை வீடமைப் புத் திட்ட இலாகா இப்போது மேற்கொண்டு வரு இன் றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து கரரியாதிகாரிகள் பிரிவில் இதற் கான நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது சம்பர்தமான முன்னறி வித்தல் கற்றுகிருப மொன்றை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு, பிரான்சிஸ் பீட்டர்ஸ் கோப் பாய், யாழ்ப்பாணம். வலி வடக்கு தெண்மராட்சி, வலிகாமம் மேற்கு காரியாதிகாரிகளுக்கு அனுப்ப அனுப்பி வைத்துள்ளார்.

இச்சுற்றுவிருபத்துக் கிணங்க ஒவ்வொரு காரிபாதிகாரி பீரிவி லூள்ள முடிச்குரிய காணிகள், கிலப் பிரபுக்களிடமும் கூடுதலாக உள்ள காவ விபரங்களும் का जाती कवा பற்றிய முழு டின்ன காணிகள் பற்றபா முழு பேரங்களும் இம்மாத இறுதிக் குள் சேகரிக்கப்படும். ஓவ்வொரு வருக்கும் ஆக்க் குறைர்க்கு கால் ஏக்கரும் அரசாங்கம் வழங்கும். ஏக்கரும் அரசாங்கம் வழங்கும்.

கூடுதலான காணி வைக்கி ருப்பவர்களுக்கு கீயாயமான விஃல ருப்பவரகளுக்கு வீபாயமான வில் கொடுத்து அரசாங்கம் காணி கண் வாங்கும். இப்படியாராவது கொடுக்காவீட்டால் அரசாங்கம் இக்காணிகள் சுவீகரித்து மத்திய தர வகுப்பினருக்கு வழங்க உத் தேதித்துவ்ளது,

ஆட்சிமன்ற உறப்பினர்கள் தம் உள்ளூராட்சிமன்றத் தல் வர்களதும் ஆதரவுடன் மேற் கோள்ளவிருக்கும் இந்த கடவுக் கையின் முதல் கட்டம் திருகே? வேளி, இருபால் வீதிபிலுள்ள தேற்கு இது கால் இது ஆன்னி இராசபாதை முடிக்குரிய காணி களில் மேற்கொள்ளப்படுமென சம்பக்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கி. ஆ. பெ. விசுவராதம்

முத்தமிழ்க் காவலர், அறிஞர் கி. முத்தமிழ் காவலா அற்கு க ஆ. பெ. விசவாரதம் கடந்த நூயிற்றக்கிழமை கொழும்புக்கு வந்தள்ளார் நான் மால் ஹோட் டல் ரப்றபேனில் எழுத்தார்சளும் கண்பர்களும் விருந்துசார மனித் தக் கௌரவிக்க விருக்கின் றனர்.

அடுத்த ஆண்டு பாடசாலேத் தவணேகள்

முதலார்களின் : ஐனுவரி 3 — மார்ச் 31 இரண்டோக்கவண் : ஏப்ரில் 20 — யூர்ல 31

முன் முக் தவணே : செப்டப்பர் 4 – டிசெம்பர் 10 முஸ்லீங்கள் அ**நிகமாகவுள்** பாடசாவேகளுக்கு:

முதலாக்தவண் குனுசர் 3 -- மார்ச் 81 இரண்டாக்தவண் : ஏப்ரில் 17 — ஓகஸ்ட் 10

உங்கள் பிழைத்தபோக்கும்" என்ற பொருளில் யாழ்ப்பாணக் கல்லூரி சீத்தியத்தை யநிவீப்பதில் பெரும் பங்குடித்தமையைக் குறிப்பிட் டார். டார், அதன்பின் கல்லூரி மண்டபத் இல் சங்கத்தியவர் இரு. K. சுப்பிர் மணிபப் அவர்கள் தில்லையில் நடைபெற்ற அலுவல் கூட்டத் இல் காலஞ்சேன்ற மறைர் இரு. k. பாலரிங்கம் பேரில் அனுதாப விர்ணயங்கள் கேறைவேற்றப்பட்டன. செயலாளன், தனுத்தார், கல்லூரி சேமால உத்தியாகத் தர், தல்வர், அதிபர் ஆகியர் வரும் அறிக்கைகளின் பின் புது வருட உத்தியோகத் காகப் பின் வருகோர் தேரியு தெர்வர்கள் குற்கு

யாழ்ப்பாணக் கல்லூரிப்

பழைய மாணவர் சங்கம்

யரழ்ப்பானக் கல்னுப் படையை மானவர் சங்கம் கடக்க செவ்வாய்க்கிறமை (19:11-68) கடைபெற்றது. இது. S. P. ஒரு சில்கம் ஆவயத்தில் டடத்திய வணக்க ஆராதன்யில் 'சத்திம் யத்தை அறிவீர்கள், சத்திய உங்கள் கிழுத்தில்யாக்கும்' என்ற கடங்கள் கிழுத்தில்யாக்கும்' என்ற

வருட உத்தியோகத்தர்களாகப் பின் வருவோர் தெரிவு செய்யப் பட்டனர்

தல்வர்: இரு. R. C. S. குக் செயலாளன்: இரு. S. A. பாலரத் இனம், பொருளாளன்: கலரிஇ பாலன் செல்ஸ்யா.

ஒட்லி மண்டபத்தில் கல்லூ ரீத் தல்வேர், அதிபர் ஆடிபோரால் தேகீர் விருந்தனிக்கப்பட்டது.

அதன்பின் இரு. K. கப்பி மணியம் திவையில் இருமான கன் K. E. மதியாபரணம் K. . இதார்ஜ் ஆகியாருக்குப் பிரிவு சாரம் கடைபெற்றது. இர இதார்ஜ் சமுகமாவீராவிட்டாறு அறைக்கு அக பிரிவப த ஒரு தங்கப்பதக்கமும் மதியாபரணத்துச்கு ஒரு தரு. மதயாபரணத்து த தங்கப்பதக்கமும் அளிக்கப்பட டன, தஃவர் திரு, மதியாபர தங்கப்பதக்கமும் அளிக்கப்பட்டன, தல்வர் திரு. மதியாபர ணத்துக்குப் பதக்கர் குட்டினர் திரு, மதியாபரணத்தின் சேவை கலக்ஷ தல்வகும் பழைய மாண வர்களதிய திருமதி நித்திய வட் சுமி இராசசிங்கம், திரு. சுரேத் திரரசா ஆகியோரும் கல்லூரி அதிபர் திரு. ராஜன் கதிர்காம ரும் வெகுவாகப் பரராட்டினர். ஞம் வகஞ்சாகப் பாராட்டினர். அவருக்கு டாழ்ப்பாணக் கல்லூரி யுடனிருக்க கெடுமென் தொடாபு; அனுபவ மீக்ன அகன். கரிசக்னயான ஆயத்தழுன்ன கற்பித்தல் ஆங்ய வற்றையும் கடவுன் பத்திகையையும் குறிப்பிட்டனர்.

திரு மதியாபரணம் என்றி கூறும்போது எல்லூரித்தா பக நோக்கத்தை சிறைபேற்றுவதில் ருகத்தா மிருக்க சேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.

புதிய உதவி அத்தியட்சர்

கத்தோலிக்க திருச்சபையின் புதிய யாழ். உதவி அத்தியட்சராக வந்தண்க்குரிய இராசேக்திரம் அன் ரனிவர்கள் கேற்றுக் காவே யாழ்ப் பாண ஆசண் ஆலயமைதானத் தில் அபிஷேகம் செய்யப்பட்டார். தில் அபிலேகள் செய்யப்பட்டார். அத்தியட்சர் அதி வண. எமினி யாதுள்பிள்ளே தில் மையில் கடைபெற்ற இவ்வைபத்தில் இலக்கையிலுள்ள சகல மேற்றி ராணிமாரும். அதிமேற்றிராணி யாரும் உலகின் பல பாகங்கள் வி ருக்கும் வந்த கத்தோலிக்க பெரி பார்களும் மதத் தூவைர்களும் அரசியற்றவேவர்களும் பிறரும் பிறரும் கலக்கு கொண்டனர்.

> எல்லாம் " ஈசன் செயல் "



பத்தர் : இரண்டரை ஆண்டுகள் எடுத்த வைத்திய ஆராப்ச்சி பின் பயதை, பல கொடிய கோ ம் கட்டிர் க் குணப்படுத்தக் கூடிய அபார சத்திவாப்ந்த ஒருவித மருந்து, பிரிட்டன் தேசத்து ''வைத்திய போறியி யல் தாபனம்'' கண்டு பிடித் துள்ளதாம் மார்பு வனிகோப் 5 வாளில் பறக்குமாம். சென்ற வாரத்துக் '' தாரணை'' பில் இச் செய்து விபரமாயிருக்கு !

சித்தர் : அப்பப்பா / இதெல்லாம் ததா அப்பப்பார் இத்தல்லாம் மனித்னுடைய செயல்ல்ல் "நசன் செயல்." இதை எம் மில் எத்தனே பேர் உணரப் போதுருர்கள்; எதுவோ, பாகிறுர்கள் ; எ து இவர. மணிதசமுகத்துக்குக் இடைத்த ஒரா மா? மண்க பூல்கையாம் வெற்றி இது. பிரிட்டிஷ் மக்களுக்கு எங் கள் வாழ்க்கைக் தெரிகிப்பம். 回西 வாழ்க அவர்கள் ஆராய்ச்சி. மருக்குவ

Pignizeo dy Neolaham Foundation noolaham.org | aavanaham.org

கொட்டியாக இறக்கத்தும் வழி காட்டியாக இருக்கத்துக்கிய நூற்றுண்டு விழா கோண்டாடப் படுதிறது. உலிகங்கும் காக்தி நூற்றுண்டு விழா கோண்டாடப் படுதிறது. உலிகங்குமே அவர் இடம் பெற்றுர். அவறைப் பூக் பற்றும், பின் பற்றிய சத்தியவக் தர்களும், விடுத்த வீசரும் ஆங் காங்கு தோன்றலாயினர் மாட் டின் லூகர் மிங் அவர்வழி நின்ற வீரர்களிலோருவர் என ஒப்புக் கொள்ளுகிறேம்.

கொள்ளுகிறேம்.
காக்கிமகரன் செய்த மாற்
றங்களில் சாதிக்கட்டுப்பாட்டைத்
தகர்த்தத் ஒன்று. இன்று கம்
காட்டின் சாபமான சிலைக்கும்
சையின் மங்கிய ஒளிக்கும் இச்
சாதிக் கட்டுப்பாடு காரணமெனக்
கண்டுள்ளோம். சகல மதத்தின ரும் காக்கி நூற்முணடு கொண் டாடும் இவிலேக்வயிலே அவரது இலட்சியங்களில் ஒன்முனதம் முக்கிய மானதுமான இச்சுதி வேறுபாட்டை ஓழிக்க யாவகும் முற்படுவது பொருத்தமாகும்.

பேச்சள விலே அவரை பேசசள விபே அவரை. அவரது கெல்ஸ்கைகள் இலட்சி மங்கணப் பாராட்டுகிறவர்களாய் கின்ற வீடாது, செயலானிவ அவற்றைக் கடைப் பிடிப்பவர் களாய் கின்றுவே கம் கொண் டாட்டங்கள் பயனுடைத்தாகும்.

காட்டுமக்களாய் **மாத்**தொ மாகுமுக்களாய் மாகமுடி மன்றி, கழின்தவ சபையாராக வும் காம் இம்முபற்சியில் அக் கறை கொள்ள அழைக்கப் படுவி நேம், தாழ்க்கப்பட்டவர்களுக் குச்செய்யப்பட்ட, செய்யப்படுகிற இன்னல்கின் நின்விற் கொள் இன்னல்களே கிண்விற் கொள் வதம், விடுவிக்க முன்வருவதம் காக்திமகாணப் போற்றும் பாவர தும் கடமையாகும். அத அவ ருக்கு எழுப்பும் கீண்வுச் சின்னங் களில் முக்கியமானதாகும்.

மசாத்மாவின் தூரகமுக்குரம் அகிம்சையாகும், பலாத்காரத்திக் வேறுப்பும் அகே சேரத்தில் மக் களிடத்தில் அன்பும் ஏற்பட்டா

கம் காட்டில், பஞ்சமா பாத கம் எட்டில், பஞ்சமா பாத கங்கள் எனக் கூறப்படுபவைகள் கங்கு கடையின்றி வளரத் தொடங்கிபுள்ளன. காரணங்கள் பல கூறப்படலாம். காகிரிக வாழ் வீன் பலன் என்பர் கிலர். தேப்வ பயமின்மை பென்பர் வேறுகின் பெரம்வடலைக் கேரன்கையுக் பயன்மை போனபா வேறுகின் பொத்வுடமைக் கொள்ளையாக் வந்திக்கிடன்பர் வேறு கொல்கில தோழிவில்லே. வரு வாயில்கில தேரம் போக்க வழியில்கே தேவை யதிகம். அதால் இவைப்பருக வாய்ப்புண்டாகிறதென்பர் இக னுஞ் சிவர். கொள்ளேயும் கொண் னுஞ் சுலா. பொள்ளபுக் கொண் யும் காமமும் கள்ளும், முதியார் குரவரைப் பேணமை பெய்லாம் தெய்வ கம்பிக்கையின்மையில் மலிவன். தெய்வ பயமும் மக்களி டத்தன்பும் ஏற்படும்போது இவை அந்கும் பலரத்தாரமல்ய அடும்கை மலிபும். காடுகிறக்கும்.

அந்தக் காக்டு நூந்முன்ற வீழா தெய்ய பயத்தைக்கும் அகிம் சைக்கும் வழி செய்ய ஏற்றகாய்ப் பயன் படுத்தப் பட்டாகவேன் டும், தன்கூப்போன் பேற்கோ செக்கப்பழகும்போன் இவற் நங்கு இடம் ஏற்படச்சக்கர்பம் கட்டான போகலாம். இவ்வாண்டு இந்தீண் கெட்ட காம் முயற்கிப் பதும் கேண்டி பதம் தேவையாகும்.

காக்குமகான் சிண்வில் இவ் வித ரிஸ் உண்டாக்கும் இயக்கம் கள் ஆங்காங்கு தோன்றினுவ் அவையும் அவரின் ரிண்வுச் சின் னங்களாகும், காக்கியடிகள் கொரவீக்க மூற்ப9வோரின் கவ னக்கில் இவை வரும்போத எட் டில் காணப்படும் அருவருப்புகள் அற்றுப்போக வழி பிறக்கும்

அரசும் அதிகாரங்களுமல்ல ஆன்மிக இயக்கங்களே கிவே மையை மாற்றவல்லன.

Gind ama சமாதானம் அழுத்து

(தி. வ, அரியரத்தினம்)

"ஐபோ! ஐபோ! வீடும் ஒரு வீடா! பை கார ஆஸ்பத்திரி பேய் பைக்கியக் மரம்மா இரி கிக்கிருப், हा हो। हा தேடிப் பாரன். "

அடுத்த வீட்டில் இருந்த வந்த தடித்த ஆண் குரல் என் கவனத்தை ஈர்க்கபோது பத்திரி கைபைக் கிழ வைத்தவிட்டு நியிர்ந்தேன்

எல்லாம் எனக்குப் பழுதிப்பேடின் ரகனேதான் சர மன்க் கதிரையில் சரய்ந்த கண்களேமூடிக்கொண்டிருந்தேன் ணைகளாறுடிக பகாணடிருக்தன். இறக்கு கடிக்த சானரத்தி ஹாடாக அடுக்க வீட்டு ஆர்ப் பாட்டம் அனரகு ஹறயாகத் தெளிக்துகொண்டிருக்கது.

முக்கையா முருக்கி. முக்கையா கர்ச்சிக்கார். மடேய் " குளிக்கப் போகும் போது வைச்சிட்டுப் போனது எங்கை போயிருக்கும் !

"அப்பா, தம்பி இதிக்கியிருந்த தான் விள்யாடினவன்" பயத் இலை கண்ணே மூடிக்கொண்டு பதில் சொன்னுள் வசக்தி.

தேடிப் பாரடி! டேய் சந்தேரன் பெரிய படிப்புப் படிப்

சாதரன போய படிபடிப் படிப் இருர்..... புத்தாத்தை வைச்சிட் டூத் தேடிப் பார் சேரம் 5 - 80 ! ஐபோ.... ஊர்வலம் தொடங்கப்போகுத எனேய்...!! இந்தக் கண் குடி எங்கை போட்டுத்? ் நான் என்ன சொல்லுறன்.

ரீ பம்பரம் உருட்டுரும் ... 'தொம் தொம்' இரண்டு ச

'தொடு தொடு இரண்டு சக்கவ கன். பத்த வயதுச் சந்திரன் அழுஇருன். அதைப் பார்த்த கைக் குழக் தை அழுதிறது. ஏழு பீன்கோக ஞம் எக்கத்துடன் கீற்க முத் தையா சொதிக்கிருர். "சர்ர்..." காதிலே ஒரு முறுக்கு. வசக்தி அழுதபடி, குகினிக்கு ஒடு

வளை அடுப்பானக்குக் கண்ணுடி மேணும், ஊர்வலம் தொடங்கப் போகுக... ஐபோல.. இது பிள்ள களா, பேய்க்குஞ்சுகள்.

கமுதைகள் ! எருமைகள் !! குழு பாடுகள் !!

்சிசி ஏழேமு சென்மத் தக்கும் இந்தப் பிறவி ஒன்றே போதம்." அடுத்த வீட்டுச் சமரச்சாரம்

எமக்கு எதற்கு ! சானாத்தைப் படார் என்று சாத்திவிட்டுப் பத்திரிகையில் மூழ்தி இறன். பத்திரிகையின் முதலாவது பக்கத்திலிருந்த புகைப்படத்தைப்

பக்கத்தினிறந்த புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு ஆதிச்சி தான் ஏற்பட்டது. புதிய சமாதான தீதவான் என்ற தக்கப்பின் கீழ் முக்கைதபா பின்கோபின் படத்தைப்போட்ற ஏழைகள் தொண்டன், எங்கள் தம்வைன், அன்பன், அறிஞன் பண்பாளன்... இப்படியெல்லாம்

வர்ணிக்கப்பட்டிருக்கது... ஒரு சிற்ப குடும்பத்தில் சமா தானத்தை சீக்காட்ட முடியக கூறத்தவீட்டு முத்தையாபின் கோக்குச் சமாதான சீதவான் பட்டமா! அவருந்து மாக்கோற...

பட்டமார் அவருந்து மாலையது. மியாதை வேறு, ஊர்வலம் வேற... பத்திரிகையை வீசனத்தடன் பார்க்கிறேல். அடுத்த வீட்டி விருந்து குழக்கைகளின் அழு குரல் கேட்டுக்கோண்டிருந்திறது. ஆமாம்... சமாதானமும் அத்த டன் சேர்ந்த அழுவதுபோல் இருந்தத எனக்கு.

பாவியர்க்கரனே

தேவனே பாவியர்க்க**ர**ன் ராடுப்படி வர்க் படிய நென்றே வர்க் படிய நென்று பான்பாகர்கள்

மகிமையின் காதா மசத்துவகேவா மானிட்டி வாழ்வீல் மா ஒனிய கானிக்கை சச்சிதன் கணிவுடன் காணி காசிருன் போச்தும் மன்னவின என்றுவிதும் உம் அன்மைப்பாடியே ஏன்றுவிதும் உம் அன்மைப்பாடியே தத்திற்கேன் பரவெ — தெவனே

கமல்கள் இத்தும் கண்ணி மகின குதல்கள் வடிவரப் வந்த அரிச கில்கமைகள் பாறம் மாறிடிதும் இசன் என் அண் இபல்விவர் என்றுளிலுக்க உம் அன்றைப்பர்டியே

SSASQUAR UF3# - Opad#

உதயதாரகை UTHAYATHARAKAI

1968 ஆம் ஆண்டு கவம்பர் மீ 22 ஆம் நாள்

ப2னச் சாராய உற்பத்தி

இயக்கச்சியில் பண்ச் சாராய உற்பத்தி ஆல் கிறு வப்பட இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிறமை யாழ்ப்பா ணும் வக்த உள்ளட்டமைச் சர் யாழ்ப்பாணப் பாராளு மன்ற உறுப்பினருடன் இவ மன்ற உறப்பினருடன் இவ் வீடத்தைப் பார்வையிட்டு முடிவுசெய்துள்ளனர். தமிழ் அரசியற் கட்சிகள் தம் ஆத ரவை அளித்துள்ளன.

பனம்போருள் ஆராய்ச் சியும் அத்துல் வட பகுதிப் போருளாதார வளர்ச்சியும் பவரது எண்ணத் திலிருக் தன, அதன் பயனுக முதலா வது ஏற்பாடாக சாராய உற்பக்கி தன, அதன் பயனுக முதலா வது ஏற்பாடாக சாராய உற்பத்கி ஆல் கிறுவப்பட இருப்பதாய்த் தெரிகிறது. இலங்கையில் உற்பத்தியாகும் தேன்னச்சாராயம், கல்லோ யாவில் உற்பத்தி செய்யப் படும் கரும்புச் சாராயம் காட்டுக்குப் போடு மண்டு எனச் சோல்வதற் கில்ல, ஏற்றுமதி செய்யும் எண்ண மும் ஏற்படுகிறது. மும் ஏற்படுகிறது

வட பகுதியில் செய்யப் படும் சாராயம் ஏற்றுமதிக்கு உதவியளிக்கலாம். பனம் போருளிலிருக்கு வேறு பல போருட்கள் செய்ப்படலாம்; ஏற்றுமதி செய்யலாம்; காட் ஏற்றுமது செய்யலாம் ; காட் இக்கே தேவையான கல்லன, அவசியமானவை செய்யங் படலாம் எனச் சொல்லப் படக்கூடும். மதுவைத் தடை செய்யவேண்டிய புத்த அர செய்யவேண்டிய புத்த அரசாங்கமா சாராய உற்பத் தியை விரிவாக்குறேடுக்கு மத்தியை விரிவாக்குறேடுக்கு முழ்ஆச்சரியப் படலாம்: வட பகுகியில் இதனுல் திமைகள் மலியலாம் என்றும் அஞ்சலாம். வடபகுதி மக்களின் மேலான பண்பாய் இருக்க கூண்டு மதுவிலக்கு இதன் மேலும் பாதிக்கப்பட வாம் என்ற அச்சமும் எழுவாம்.

இலங்கையில் முற்முக மது ஒழிக்காலன் றி மதுவிலக்குச் சாத்தியப்படாது. மது ஒழிப் புக்கு அரசாங்கம் ஒருப்படு யாது. மதுவிலக்கும் அரசாங்க மதுவும் குதும் அரசாங்க வருவாய்க்குப் பேரி தும் உதவும் வழிகளிற் சில வாய்விட்டன. வட பகுதி கடையாக இருக்கத் கூடாகா தும் உதவும் வழிகளிற் சில வாய்விட்டன. தடையாக இருக்கட் கூடாதா வேன்றும் சிலர் கேட்கலாம். தடையாக இருக்கட்டும் மது விலக்கைக் கைப் பிடிக்கட் டும் பண்பு வளரட்டும். ஆதைல் சாராய உற்பத்தி வேண்டாம்; வடக்கில் வேண் டாம் ஏனச் செருவ்வகில் டாம் எனச் சொல்வதில் கன்மை ஏற்படுமேனக் கூறி

கள்ளிறக்குவோர் பலர் கள் குடிப்பதில்லை கள் குடிப் பவர்களுக்கு வேண்டிய மட் டும் கொடுப்பவர்கள். அவர் கள் கேடுவதில்லே. குடியர் கள் கெடுகிருர்கள் குடியைத் தடுத்து விட்டால் கேடில்லே. கள்ளிருப்பதால் குடிக்கிருர் கள் : சாராயம் இருப்பதால்

குடிக்கிறுர்கள் என்றுல் வட பகுதியில் மாத்திரம் இல்லா பகுதியில் மாத்திரம் இல்லா திருந்தால் என்று படாது. தென் பகுதிச் சாராயம் வட பகுதியில் பாடு படுத்துகிற தல்லவா?

சாராய உற்பத்தி ஏற்று மறிக்காக இருக்கு விட்டால் கமக்குக் கேடில்லே. ஆனுல் அது மேக்கே உபயோகமாக வேண்டிய கில ஏற்படுமா னுல் சொல் லொண் ணுக் னை சசாவ வளை ஊ உ தயர் தரும். எனவே உ பத்தி செய்வதில் ஈடுபடுவோ ரும் வட பகுதியின் பண்பு காக்க விழைவோரும் சாவ தானமாய் இருப்பது அ சியம். கட்டாய கடமை மாகும். உற்பத்தியைத் தலை செய்ய முற்படுவது பயன் தருமென்பதற் கில்லே. தொ மில் வாய்ப்புக்கும் பொருளா தாரத்துக்கும் இடையூருக லாம். இந்தியாவில் மதுவிலக் லாம். இத்தயாவல் பறுக்க கேற்பட்டதால் மக்களுக்கு,த் தோழிவில் கூயாவெனக்கேட் டாலோ அன்றி அங்கு மது வின்றி வாழவில் ஃயா என்று கேட்டாலோ பத்திரிகைச் செய்திகள் தான் பதில் சொல்

மனிதன் மதுவைக் கைவிட்டாலன்றி மதுவிலக் கால் பயனில்லே, மதுவிலக் கைப் பரப்பும் வழிவேண் டும், மது உறபத்திக் தடை மரத்திரம் மதுவிலக்கை ஏற் படுத்தாகு. படுத்தாது.

பண்ச்சாராயம் உற்பத்தி செய்யத் தொடங்கிவீட்டால், பண் வெல்லம், பனுட்டு, ஓடி யல் ஆதியன தட்டுப் பாடாக லாம் என்றும் அஞ்சலாம். கியாயயமானஅச்சமே. அவற் றுக்கான பா துக்ரப்பும்வேண்

டும். இன்னுமொரு அச்சம் எழுதிறது. முன்னுருகால் யாழ்ப்பாணத்தில் சீனிச் செய்கை ஆரம்பமானது. கருப்பரீரில் கலக்கப்பட்ட தண்ணின் மிகுதி. அம்முயற் சியைப் பேரு கட்டத்தோடு கைவீடச் செய்த தெனச் சொல்லப்படுதிறது, சாராய உற்பத்தியும் அப்படியாவ விடுமோ என்றும் அஞ்சலாம

தெற்கிலோ வே றெப் பகுதியிலோ சாராய உற் பத்தி நடைபெறட்டும், வடக் கில் வேண்டாம் என்று கூறு வது முறையாகாது. சாராய உற்பத்தியை எங்கும் சிறுத் தும் முயற்சி வேண்டும் என் பதேமுறை, சாத்தியப்படுமா?

மது ஒழிப்பைப் படிப் யது ஆற்பாள்க விரும் படியாக அமுலாக்க விரும் பும் அரசாங்கம் உற்பத்தியை பெருக்க விறைவது போர்க்கும் எளிதல்லவர?

பண்ச்சாராய உற்பத்தி யோடு இன்றுவிடாது வேறு பணம்பொருள் உற்பத்தியி பனம்பொருள் உற்பத்தியி லும் மக்களின் கவனம் செலுத்தப்பட முயற்கெள் கடந்தாக வேண்டும்.

இறையழைப்பு

கடக்த வாரம் பிறின்தவன் அழைக்கப்பட்டவன் என்று கவ னிதிதோம், உத்தரவாதமான பணிக்கு, அதனுல் அடையும் பெரு மபிழ்ச்சிக்கு, தன் தன் கடமைக்குக் கணக்கொப்புவிக்க அழைப்புண்டு என்று பார்த் தோம்,

அதை விரிவாகச் சிந்திக் கும்போது முன்றுவிதமான சிறே மையில் பிறிஸ்தவன் வைக்கப் படுபெருன் என பேதத்தில் மாண

1. படில் அப் போன் தலன் ரோமருக்கும் கொரிக்கியருக்கும் எழுதம்போத அப்போன்றவை கும்படி அழைக்கப் பட்டவன எனக் சுறவனதக் காண்டுமும். அப்போன்தலன் என் பகுக்கு அறுப்பட்டுகள் அப்போஸ்தலன் என்ப தற்கு அறைப்பப் பட்டவன் என்ற பொருள், இறிஸ்த பெருமாணுலே,

அவருக்காக உலகத் துக்கு ன் அனுக்காகப் பேசு, அவருக்காக உறுக்கு, அவருக்காக வாழ கனுப்பப்பட்டவன். அவர் பமி அமைப்பப்பட்டவன். அவர் பெர நாய்ப்பட்டவன். அவர் பெரநாய் பாயுள்ளது. அவரை மற்றவர் குறுக்குப் பேருமையாகக் கூறு பவணிச்சும் களுக்குப் பெருமையாகக் கடி பவளுபிரப்பத் அவள் கட்டமை அவன் அப்படிச் செய்யலாம், வீடலாம். அத வேறு ஆகுல் உலாக்க மனிதர் மத்தியில் அவள் பிறிஸ்தஙின் தாருபதி,

2, பிறந்தவான்க னாரும்படி அழைக்கப்பட்டவன் என்பதம் படிலின் கருத்த (ரோ. 1:7: 1 கோரி 1:2) பரிசுத்தம் என் இப்போத வித்தியாசம் என்ற கருத்தில் அது கருதப்படுகிறது. கடவுள் பரிசுத்தர். ஏரினனில் அவர் மனிதரிலும் வீத்தியாச

physics warmin duran

இயேசுவின் ஆச்சரியம்

(வண, கலாந்தி ஜெய்ஸ் மேநர் அவர்களின் ஒரு பிரசங்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

தார், அலனுடைய விலா எலும் பை எடுத்து ஒரு பெண்ணா உண்டாக்கினர்: மேலும், ஒரு பின்கோயுபில்லாத ஆபிரகாமை யும் சாரான்யும் எடுத்து உங் களிலிருந்து ஒரு பெரிய ஜாநியை உண்டாக்குவே னென்ரூர். அவர் களோ, வயோதிபர். திரும் ப அவர்களுக்கு ஒரு பின்க்னவைக் கோடுத்தும், சுசாக்கு வளர்த்து வரும்போழு, அவண்ப் பலிபிடும் படி கட்டன் யீட்டார். ஆடுகள் மேய்த்துக் கொண் முருக்க தாவீதை எடுத்து, அவண் இரா தாவிறை எடுத்து, அவண் இரா சாவாக்கினர், தாவித இராசா, ''அதிசயங்கண்ச் செப்பேற தேவன் நீரே" என்று பாடினூர். சங் கீக புத்தகம் 77 : 14. ஆச்சரிய மானவைகளேச் செய்யேற கடவுள் என்ற தானிபேயின் புக்ககம் 4:3;6:27;12;6; ஏசாயா 29:14 முதலிப வசனங்கள் கூறு

@Gus Buillains and இவைச பறப்பதற்கு ஏறக் குறைய ஆற நூற்றுண்டுகளுக்கு மூன், ஏசாயா தீர்க்கதரின் எழு திய பொழுது, இயேசுவின் காமங் களில் ஒன்று, அந்சயமாவவர் என் தன்ற தன்ற அரச்பப்பவி என குர். ஆவர் ஆச்சரியங்கள் கடப் பிக்கிற கடவுள். இன்ற காம், கத்தாருக்கு முன்னை தெபரை மாய், இயேகவின் ஆர்ரியம் என்ற விஷயத்தைக் கவனிப்போம்:-

(1) இயேகவின் பிறப்ப ஆச்சரியமான த

அவருடைய பிறப்பே அவருடைய புறபாட்ட ஆகு சரியம்: அவர் பிறந்தபொழுத கடந்த சம்பவக்கள் ஆச்சரிய மானவை. கடவுள் மனுஷ அவ தாரமாகி, ஒரு சத்திரத்தில் பிறப் பதற்கு, சத்திரத்தில்கானும் இட பத்றகு, சத்திரத்தில்தானும் இட மில்கூ. இத என்ன ஆச்சரியங் வயல்வெளியில் வநச்சாமத்தில் ஆட்டி மேய்ப்பரின் ஆச்சரியத்தை சம் இழைவில்மனேறபாவகோ பண் ணக்கூடும். இத என்ன, தேவ தூதர் வானத்தில் தோன்றிப் படிடுகிறுக்கோ! இதற்கு முன் ஒருபோதும் எரம் கண்டதில் கூரேயி கேட்டதில்கூரே! என்று மேய்ப்பர் திகைத்தனர், மரியா மேய்ப்பர் திகைத்தனர், மரியா கோப்படுக்கட்ட நாலகைபடுக்க மேய்ப்பர் திகைக்தனர். மரியா ளின் ஆர்சரியம்! இது என்ன, சாஸ்திரிகள். அந்போர் வந்து வணங்திறுர்களே, காணிக்கை சேதூத்துகிறுர்களே! மாட்டுத

மானவர். ஓய்வுகான் பரிசுத்த மானது. ஒனெனில் அத மறு காட்களிலும் வித்தியாசமானது. வீத்தியாசமானவது யிருக்கும்படி அறைச்கப்பட்டவள் நிறீன் தவன். அவனது சீணவு, பேச்சு, செயல் யாவும் இபேசுக் கிறின்தவன் சமு கத்திலே அனக்கப்பட்டு முடிவு செய்யப்படுவதால் அவை வீத்தி யாசமானவை உலகத்தின் அளவு கோல் வேறு. அதன் மநிப்பீறம் வித்தியாசம்; திறீன்தவ வாழ்க் கைகில் காணப்படும் வீத்தியாசம் யாகிதனில் கிறின்து வாழ்க்கை வாகிய காண்பப்படும் வத்தபாசம் மாதெனில் பெற்ஸ்த வாழ்க்கை பின் அளவு கோலாகவும், அவ ருக்குக் கிழ்ப்படிவதே உலகில் பெரும் பாக்கியமாகவும் கருதுவ

8. Gra. 8: 28 ga ang 3. சோ. 8:28 இல் அவரு டைய நீர்மானந்நின்படி அழை க்கப்பட்டன் என பலல் கூப் போன்தல் குறநிருர். மன்தல் கிருப்போன்தலல் குறநிருர். மன்தல் கிருப்போன்றப் கிருப்பாவீட்டர ஆம் கடவுள் தல்வொரு மணி தீண்யும் அறைக்கிரும் இல் கோழ் அறிக்கிரும் இல் கிருப்பாவியும் அல் கிருப்பாவியும் அல் கிருப்பான்றப் கண்டு. காம் செய்யக் கட்டாயப் படுத்தப்படுபவைனரும் கண்டு. காம் செய்ய வேண்டியை மனித்துக்கும் செய்யின் கிர்மானத்தில் பல்குண்டு. இறின்தலின் கடவுளின் தீர்மானத்தில் கடவுளின் தீர்மானத்தில் கடவுளின் தீர்மானத்தில் கடவுளின் தீர்மானத்தில் கண் வாழ்வுயூமுவதையும் தந்தன் செய்யன்.

இறை யழைப்பைப் பற்றி நிருபங்களில் காணப்படும் இதர எண்ணங்களேயும் ஆராய்வோம்.

(2) இயேசுவின் உபதேசம்

பரி. லூக்கா 4 : 22 பாரும் நாசரேத்திலுள்ள செப பரி, இரக்கா ச: கை பாருக கன், நாசரேத்திலுள்ள செப ஆலபத்தில் பிரசங்கம் செய்தார், சனங்கன், 'ஆச்சரியப்பட்டு இவன் லவா?'' என்றுக்கள் : 4 : 32 பாருகள், கப்பர்னகோமில் பிர சங்கித்தார். இப்படியே எல்லா ரும் ஆச்சரியப்பட்டார்கள்; மத் தேயு 7 : 28-20 பாருங்கள், மண்டி பிரசங்கத்தில் முடிவில், கனங்கள் 'இதான்ன ஆச்சரியம்! டனப் பரசங்கது அன் முடிவில், சனங்கள் 'இதான்ன ஆச்சரியபி வேதபாரகர் இப்படி, ஒருபோதம் பேசியதில் பேசி என்ன அதிகர ரத்தடன் பேசுபிழுர் !' என் று சொன்னுர்கள்

இசயக், கடவுளும் கானும் ஒன்று, என்று போதித்தார், என்ணக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றுர். கடவுளிடம் போங்கள் என்று போதிகாமல், என்னிடம் வாருங்கள், கான் உங் களுக்கு இண்ப்பாறுதல் தருவேன் என்றுர். அவருடைய உபகோக் களுக்கு இன்பபாறத்ல தருவன் என்றுர்: அவருடைய உபதேசத் தின் இன்னெரு ஆச்சரியம், அவர் உபதேசித்த யாவும் அவருடைய சரதின்யாக இருக்கத். இயசு, தன்னுடைய உபதேசத்தின் அவ தாரமாகவுமிருந்தார் cation of His Teachings)

(3) இயேகவின் செய்கைகள் ஆச்சியமாவை

புயல் காற்றுடே பேசினர். அதட்டினர்,அமதிபாயிரு என்று கட்டவே பீட்ட்சர். மற்றவர் கனால் அற்பராய் மதிக்கப்பட்ட களாவ் அற்பராய் மதிக்கப்பட்ட வர்களுடைய விடுகளில் போய் சாப்பட்டார், சீஷர், காஞ்னு சீப்பா பெரியவினன்று தர் க்கித்த போழுது, ஒரு பாத்திரத்தில் தண் னீர் எடுத்து, அவர்கள் ஒவ்வாரு வருடைய பாதவ்களேயும், அமை நியாய் கழுயினர், தான் கட்டி மீருந்த துணியால் தடைத்தார். சிலுவையில் அறையப்பட்பொழு து, "பீதாவே இவர்களுக்கு மன் னியும்" என்று செபம்பண்ணி ஞர். சத்தரா நிகள் செத்சமின் தோட்டத்திற்குப் பேசய், அவ நடைய இருதரங்கள்வும் கட்டிய போழுது, காயப்பட்டு இரத்தம் பாயும் மனுவுக்னப்போய், கட்டப் பட்ட தரங்களாற் தொட்டு அவ கோச் சொன்தப்பித்தனர். பட்ட கரங்களாற் தொட வேச் சொன்தப்படுத்துஞர்

(4) இயேசுவின் சிறுவை மரணம் a defluires a

ஆச்சியமானது நூற்றுண்டுகளாய் பரிசுத்த சீவியத்தின் முடிவு, இப்படிப் பாடுகள்படுவதோ என்று அனே கர் ஆச்சரியப்படுகிறுர்கள். மே லும், சிலுவையில் தொல்குறே வர், கடந்துகொள்கும் மாதிர், ஆச்சரியமே! பேசிய ஏழுவாக்கி யங்கள், காட்டிய பொறுமை, பிரதிஷ்டை, செபம், சீஷர் ஓடி ஒழித்தல், போசேப்பு என்ற ஒரு மனுஷன், தனக்கௌற வைத் கிருந்த கல்லனறையை இபேகவுக் குட் சோடுத்தல், இவையெல்லாம் ஆச்சரியமே, தச்சரியமே.

(5) இயேகளின் உயிர்த்தெழுதல் ஆச்சர்யமானது

ஆச்சப்பானது.
பரி. மத்தேயு 28 ஆம் அதி
காரம், பரி. மாற்கு 16 ஆம் அதி
காரம், பரி. மாற்கு 16 ஆம் அதி
காரம், பரி. இப்பான் 20 ஆம்
அதிகாரம், பரி. போவான் 20 ஆம்
அதிகாரம், இப்பான் உயிர்த்
கேழுதனின் ஆச்சரியத்தை விப
ரிக்கன்றன. பூமி அதிச்சி, கல்ல
றையின் கல் இடம்விட்டு பெயர்
தல், மக்கல்லை மரியாளின்
அன்பு, தைப்ரியம், தெய்வ தரிச வம், மற்றவர்களுக்குக் கூறும்படி துப்பு, தைபியம், தெய்வ திர்ச கும், மற்றவிகளுக்குக் கூறும்படி அவளுக்குக் கொடுக்கப்பட்ட செய்து, எஸ்லாம் ஆரசரியம், ஆர்சரியம்,

(6) அன்ற முதல், இன்ற மட்டும் இயேகவின் அடியாருடன் இயேக நடந்த கொள்ளும்

1:1. Digitized by Nociahart Pourdation and united hoolaham.org aavangter of Sections Sections

காகச் செபிக்கும் பொழுது, பெல யினத்தைத் தருகிகுர்,— அவரில் காம் கம்பித் தல்விபிருக்கும்படி. செய்ய; சுதத்தக்காக செபிக்கும் பொழுது, கையினத்தைத் தரு திகுர், கமக்கு ஆன்ம சுகவாழ்வு தகும்படி; பணத்தக்காக செபிக் கும்பொழுது வறுமையைத் தரு இருர்,—பரம ஐகவரியங்கள் கமக் குத் தரும்படி.என்னுடைய அனு பவம் பல வேளேகளிலும் இதுவே இருஷ்டாந்தமாக ஒன்று சொல்லு திருஷ்டார்தமாக ஒன்று சொல்து வேன்; என்னுடைய மூத்தமகன் இப்சுரத்கினம் உயிரோடே பீருக்கை கயில் பலவேண்களில் 'அப்பா, போதகர்,வேல்யிலிருக்து கீங்கன் இளப்பாறும்பொழுத கீங்களும் அம்மாவும் என்னேட்ட வக்து சீவிக்கவேண்டும், ஒரு அர சக்கப்போல் உலக்கள் பராமரித்து சேவிப்பேன்" என்று சொல்லு வரி அலை. கான் 44 வக சணப்போன் உங்கண் பராமாகத் செவிப்பேன்" என்ற சொல்லு வார். ஆனுல், கான் 44 வரு டங்கள் போதகர் வேண்செப்ற இணப்பாறுவதற்கு, ஆறுமாசங் களின் முன், கரத்தர் அவரை இன்ப்பாறுவதற்கு, ஆறுமாசங்களின் முன், கர்த்தர் அவரா எடுத்தர். இபகவின் அடியா முடன் அவர் கடக்கு முறைத ஆச்சரியிம். ஆனுல் சோற்ப காலம் இணப்பைக் கொடுத்த, கீத்திய காலமாய் இத்திப்பை அருள்வது. இயேகவின் ஆச்சரியமான முறை, ஐட்சன் ஐயர் கடியமான முறை, ஐட்சன் ஐயர் கடியமான முறை, ஐட்சன் ஐயர் கடியமான முறை, ஐட்சன் ஐயர் கடியமான முறை, ஐட்சன் ஐயர் கடியில் செருக்கு நாமல் பல வேண்களில் குளாதவைகளே தந்தார்? என்று சொல்குர் மூன்று உதாராணங்கள் சொல்குர், முன்று உதாராணங்கள் செருக்குற், கான் அமெரிக்காவில் மானுக்குறையிருக்கையில், இத்தியாவுக்கு கடவுள் என்னே மிஷனரியரம் அனுப்படுகள் செரிக்கிதன், ஆகுறிக் பர்மாவுக்கு அனுப்பிறர்; என் மணேவி வீயா இயாயிருக்க பொழுது, ககத்தக் அனுப்புரை; என முகோவி வியா தியாயிருந்த பொழுது, சுதத்தத் காக ஊக்கமாய் செபித்தேன், மரணத்தை விட்டார், பர்மா வுக்கு மிஷனரியாய் கப்பல் ஏறிப் போனபொழுது செபித்தேன், ஊர், ஊராய் விறவிடாய்ச் சென் நு எங்கும் சனிசேஷத்தைத் கூற கேவன் மூல்கள் வேண்டுமென்று, ஆனல் பர்மா வில் அனேக வருடங்கள் மறிய லில் இருக்க விட்டார்." இயேசு லில் இருக்க வீட்டார்." இயேசு அவருடைய அடியாருடன் ஆச் சரியமான முறையாய் கடக்குருர். அன் ஈம்மிலே அவருல பையும் ஞானத்தையும் சாண்

(†) இயேசு தம்முடைய சபைபைக் கட்டி எழுப்பும் முறை ஆச்சரிய மானது

மானது
இந்த கல்வீன்மேல் என் சபையைக் கட்டுவேன் என்று பேதருவுக்கும் மற்றச் சீஷருக் கும் கூறிய கம் இரட்சகர், சென்ற 10 நூற்குணதெனாக, என்கும் தம்முடைய சபையைக் கட்டிக்கொண்டு முயற்பெரும்குக் கொள்குர்க்குள்கும் பேற்கும் எவ்று கடித்தொண்டு முயற்கியாயிருக் கிழர். எங்கள் குறைவேங்கள் அவர் பூரணப்படுத்தியும்.புனித்த மா தன் மேண்ணயச் செய்வது போல அமைதியாயும் இரக்கிய மாயும், அவர் மனங்களிலும் இரு தபக்களிலும் அவர் தாமே கிரி மை செய்தம் ஆச்சரியமாய் உலக மெல்தம் அவரால் சபைகட்டப் பட்டு வருதிறது. படம் விந்தர சிக்கும் ஒரு மணுஷ்ணப்பற்றி வாசித்தேன், வ யேர கிப கும் வந்தனிட்டார். கை கடுக்கம் கண் வர்தவிட்டார். கை நிக்கம் கண் பார்வைக் குறைவு, மங்கிவீட்டது. பகல் முழுவதும் வழக்கம்போல் தன்னுடைய வேஸ்க்கலத்தில் Studio) படம் எழுதவார், மாங் பில் தன் வேஸ்பைப்பார்த்த அதன் குறைவுகளுக் கவனித்த சோர்வுடன் வீட்டுக்குப் போவரர் சோர்வுடன் வீட்டுக்குப் போவரர் குறுவ் அவருடைய மகனும் அகே இடத்தில் கேங்கொர்கான். இரவில் தகப்பண் வீட்டில் வீத் திரையாயிருக்கையில் தகப்பண் எழுதிய படத்தை மகண் திருத்தி சிறப்பிப்பான். மற்றாளர் காண் மீல் தகப்பன் படத்தைப் பார்த்து 'கான் வீண்த்த வண்ணம் காண் பழுதில்க் 'என்ற சர்தேரவுப்படு வன். சபையின் வேக்கும் இப் படியே. கட்டுதிறவர்கள் காக்கன் அவ்வ. எங்கன் வீத்திரையா

கிறிஸ்துவின் நீமித்தம்

நாயத்தும் கடக்கபோழ்த் ஒரு மதபான வீயாபாரி குணப்பட ஏவுக வடைக்க போதிலும், கைரியமற் நவனுப் வீட்டுக்குச் சென்று வீட் டான். அவனுடைய பக்தியுள்ள மன்னி அவண்க் தைரிவப்படுக் தவ் வடித்த கொண்டு கொண்டு கியாபார் செய்து கொண்டு கிறின்தவைச் சேவிப்பது கூடாத காரியம் என்றுன். அக்த வியா பாரத்தால் அவன் சாகும்வரை எவ்வளவு எவ்வளவு எவ்வளவு குழ்ப்படுக்கும் குறிப்சம் இருந்தம் எனக் கேட்டான். இலட்சம் ரூபாபாகும் என அவன் பதில் அளித்தான், அப்பொழுத அவன் அவண் கோக்கி, '' அந்த இலட்சம் ருபாய்களுக்காக உங்கள் ஆக்க மாவை நரகத்தக்கேன்றம், பிசா கக்கென்றும் விற்றுப்போடலா மா'' எனக் கேட்டாள். அவண் மா" எனக கட்டபுகா. அவவ் உணர்வடைந்த அன்ற தேன்கோ இறின்தவு இத ஒப்புர் கொருக்கு, அடுக்க என் முதல் அந்த **வியா** பாரத்தையும் விட்டுமிட்டுக்.

ெறில் என்ற பத்தவயதுச் குறவும், தாயும் கிறீஸ் தவின் மேல் வைத்திருந்த கம்பீக்கை வீன் கீமித்தம் குற்றஞ்சாட்டப் பட்டு சீபாயாடுடுதியின் மூன் கூறத்தப்பட்டார்கள், சீபாயாதி பக் பையவோப் பல கேன்வீகள் கேட்டபோழுத அவன், தேவண் இரும்சுச்சிரன்றும், கிறீஸ்தவின் அன்பு ஆர்சரிசமான தென்றும் கூறிறன், சீபாயாதிபதி பையை வான் தரவை மிகத் கோபமாய்ப் பார்த்து, "தஷ்டப் பெண்ணே, னின் தாவை பிசுக் கோபமாயப் பார்த்து, "தஷ்டப் பெண்ணே, இப்படிப்பட்ட காரிவங்கண் இச் நெவனுக்த ஏன் கற்றக்கோடுத் தாய் ! கிற்ஸ்தவின் அன்பு உங்க ஒத்த என்ன கேப்பப் பேசந்த எனக் காட்டுவேன்" எனக்கறிப் போர்ச் சேவகருத்தச் சைகை போர்ச் சேவகருக்குச் சைகை காட்டிறன். அவர்கள் சிறுவணத் தாப்டமிருந்து பிரித்துக்கொண்டு போஞர்கள் கீயாதிபதி தாயைப் பார்த்து, ''கிறீன்தவின் அன்பு பீன்னேக்கு எப்படி உதவப் போதிறது?'' என்று கேட்டான். ''இரட்சகரைப் போவத் துண் பத்தைச் சமிக்கப் பலத்தைக் கொடுக்கும் " என்று படுலுரைத் தான் சேவகர் சிறுவனேப் பீரம் தான் சேவகர் இறுவணப் பிரும் பிறைல் அடித்து மறுபடியும் போ யாதிபதி மூன் சிறுத்திருக்கள். சிபாயாதிபதி அவணப் பார்த்து-திறின்தவின் அன்பு என்ன செய் யும் எனக் கேட்டான். "அற தன்பப்படுத்துபவர் கள் மன்னிசரும் மன்னைதக்

களே மன்னிக்கும் மன்ன கொடுக்கும்" என்றுன் பையன்.

அன்புடன் கூறினுள் கிறிது சேரத்தில் செறில் தைரியமாக செறிஸ்தவுக்குள் சேதிரையடைக்

ஊழிபரின் அனுபய ஆச்சரியம் இது இயேச சபையைக் கட்டுவ தற்குப் பாவிக்கும் ஆயுத்தைன் ஆச்சரியமானவை. சபையைத் ஆர்சரியமானவை. சபைபைத் தன்புறத்றம் சவுவ்ய, மாற்றி சபைபையக் கட்டுவதற்கு தன் துள்ளபாக்குற்றுர். பாவிகள் மாற்றி பரிகத்தவான்கனாக்கு கிருர். பொருமை பிடித்தவர்கள் மாற்றி தாழ்மையுள்ளவர்களாக் குறேர். அமோயமாய் சப்பாத் தீயம் செய்த சரீகயுவை ஏழை களின் சிரிவத்தனுக்கி தம்முடைய சபையை இரேசு கட்டிகிறைர். கள்ள எவைத்ததுக் தம்முகையுக்க சகையகும் இம்முக கட்டிக்கும் மகதில்தை மார்புக்கையும் சகைய மிக் வளர்சிக்காகப் பாவிக்கிறுர்.

and and establic for a first and and establic and a first and a fi

Morning Star

22ND NOVEMBER, 1968.

THE PROPOSED STRIKE

THE PROPOSED STRIKE

Generally it would be admitted that the public servants have some justification to feel disgruntled that their grievances have not been redressed for a long time. In these days of fast mounting rise in the cost of living, no adequate steps have been taken for helping them to meet the increasing financial demands made on them. The Wilmot Perera Commission's Report on the salaries of public servants has been before the two Governments, the present one and its predecessor, for nearly four years, It would not do for the National Government of to day to claim that the former Government should have taken action on it, and that conditions have radically changed now from what they were then. Nor would it satisfy the sufferers to be reminded that even Dr. N. M. Perera, the Coalition Government's Finance Minister, found it impossible to give them redress at that time. The present Government's argument is that if Dr. Perera, himself a supporter of the cause of the public servants and workers, could not find it feasible to make his Government to do this, how could it do so in the present context of an economic crisis in the country. Even then, a more sympathetic and humanitarian approach to the demand for a salary increase could have been helpful to assuage the fury into which public servants have now been driven. Hence, the Government the lame that can justly be ascribed to it for the present structure.

Having said all this, we should like to urge on the public servants to believe in the bona fides of the Prime Minister when he pledged two days back at an interview with them that the Salaries Commission, exently appointed by the Government, would submit its report within six months and its recommendations would be immediately thereafter implemented Mr. Dudley Senanayake is right that "the country just cannot afford any increase in public service payments, whather by way of allowances or salary, at this time". This is an incontrovertible fact. If the public servants refuse to accept it and go on with their strike, it would only prove that the allegation made by many people that the strike is politically motivated and that the strikers are in the clutches by many people that the strike is politically motivated and that the strikers are in the clutches of the political rivals of the Government. For one thing, they have hitched the demand that the penalties imposed on those who were penalised for taking part in the Coalition - sponsored one - day disturbance on January 8, 1966, when the Regulations for the use of Tamil were passed by Parliament, should be removed. This is pure and simple a political demand. No wonder that the Trade Union of Tamil public servants have refused to join the strike if this demand remains. The latter have also another grievance—that the Trade Unions, now clamouring for their demands, have done nothing to help those who are soon to loss their jobs because of their failure to secure the necessary qualification in the official language. nre to seco

It is also well-known that most of these Trade Unions are affiliated to the Opposition Parties and are practically under their thumb. The Leftists never forget the advice given to them by Trotsky that strikes should be launched not for economic reasons but for causing the fall of established Governments. The Leftiste and their allies on the former Coausing the fall of established Government are without doubt behind the strike moves. They also have practically set a pattern of an Island-wides Trike at this time of the year. Under the circumstances, the Government cannot but adopt most strict security measures to deal adequately with the conse Government cannot but adopt to be sought for the good or glory most strict security measures to deal adequately with the conse glory of God who is the God quences arising from the strike. It is hoped that they will be affective enough.

THE CHURCH AND THE WORLD

Bishop Harold de Soysa's address

Bishop Haroia of cosystems to the Diocesan Council.

[The following is the concluding portion of the address delivered by the Rt. Rev. Haroid et Soyas, Blabop of Colombo, at the annual cessions of the Colombo Diocesan Council.]

panul sessions of the Country Diocean Council.]

It is not strange that the themes of both Lambeth and Uppsala were the same—the theme of Renewal, of the necessity, as Our Lord pointed out, of new wine-skins into which to put the new wine. This necessity is laid on the Church from generation to generation, and never do we see its importance more than we do today in a time when to describe our environment as one of rapid social change is a gross understatement. The other similarity between the two gatherings is discernible in

This is the new note we must bring into the whole life of the Church and into the lives of every one of us as Christians. The Mission of the Church is to the world. We Christians are to love the world—that is all men, and especially those who are not Christians, with the love with which God so loved and loves all men that He gave even His only begotten Son for us. We must cesse to seek primarily, or as a priority, the worldly welfare or wealth or power of the Church, and begin to go out and get involved in what is happening around us in our towns and villages and join our fellow countrymen in improving our agriculture, our education, our health services, our political and economic life. We must stop being a community which is fearful about its own safety and security, and get completely involved in the life and well-being of the nation and of our fellow-countrymen, we must no longer look only inwards at our ecclesiastical life, but outwards at the life of the nation. And that at the cost of self sacrifice—not only the sacrifice of individual comfort in service, but also that of the prestige and status of the Church in identifying ourselves with the world. "Christ wants His Church ", says the Message of Uppsala, "to foreshadow a renewed human community. Therefore, we Christians will manifest our unity in Christ by entering into full fellowship with those of other races, classes, age, religious and political couvictions in the place where we live." And the Message of tambeth says similarly, "The test of every penny we spend, of every meeting we attend, and of every Service we hold, is whether it makes it easier for the world.

JAFFNA MUNICIPAL ELECTIONS-1968

by Muhandiram E. P. Rasiah, J. P.

The nominations to the Jaffna Municipal Council are over. The stage is set for the elections on 3-12-68. For 21 Wards (2 Wards having returned candidates unapposed) 72 contestants are in the field. Who says Jaffna Town is lacking in public - spirited citizens?

Type of Candidates

Type of Candidates

Is it the desire to render real civic service to the Town, or brazen self-seeking that has prompted this motley crowd—comprising mostly of professional politicians—to woo the voters in the 21 Wards? Examining the credentials of some of these aspirants to civic bonours, their past records of gonnine public service, and their capacity to represent their respective wards, one is confronted with the partpexing question — Whither Jaffan?

Jaffan?

Somehow, men eminently suited to serve as City Fathers—men of robust common - sense, men with back - bones, men of numpeachable character and integrity—seem to shun the fray to enter the Council, Why? The voters must answer this question.

"To an increasing extent Local Bodies, from the Municipal Council right down to humbler Institutions, have become the hunting ground of some people who enter the field not to do the country some service, but for the sole purpose of getting out of it as much as they can for themselves."

they are to be sought for the true welfare and well being of our fellow countrymen.

The New Cathedral is not just to be magnificent building to draw attention to the importance of the Church. It is to be a sign of our creativeness and humility and sinfulness as we offer our worship to God; it is to be a power-house of prayer for our nation, a household of grace from which men and women will go forth with basin and towal to wash the wounds and serve the needs of our fellowmen. The unity we seek in the Church of Lanka is not merely for the sake of the Church, to repair the sin of disminon and remedy the waste of money and manpower. It is to make it more possible to fulfil even a little more adequately the mission to the nation to which God has called us. How can we Christians preach the Gospel of reconciliation between God and man, between Sinhalese and Tamil, between management and labour, as long as we are divided among ourselves and do not share together the Body of Christ which was broken for us on the Cross—and also as long as we Christians are divided from each other in our parishes, in our homes, in our families? And the year of Evangelism is not merely to get more members for the Church and count more heads—this to express the love which we should have always for our fellow-countrymen by sharing with them the treasures of truth and forgiveness and frace to which God of His mercy has called us, and which they as well as we need, that we may know "the glorious liberty of the children of God." For evangelism is," as someone has said, "one beggar telling another where to find bread."

For God's glory and in service to our fellownes—let that be our

has said, "one beggar telling another where to find bread."

For God's glory and in service to our fellowmen—let that be our watchword. To fulfil such an aim we shall have to learn to live increasingly "lives which are hid with Christ in God."

Let me end with one more passage from the Message of Lambeth: "The faith of the Church that God reigos and loves and speaks is sustained and renewed in its members by constant prayer. Its life is in Christ and its life is vigorous as its members try to live in and with Christ We call all Christians to fresh efforts to deepen their prayer life, to search for those forms of prayer which are most relevant to them in their own situation, and to develop that tslent for stillbess in the presence of God which all possess in some degree. We seek in all things to follow the Lord's example. The Lord withdrew for prayer and took his disciples with him, From prayer He and they returned to their services in the world."

May God grant that by His

Appreciation

THE FORGOTTEN FACTOR

I am very glad that I saw the M. R. A. play, 'The Forgotten Factor', that was presented last Monday and Taesday at the Town Hall, Jaffna, by the group of the M. R. A. who are just now in Ceylon. It was one of the best acted plays I have seen. It is no wonder, therefore, that it has been heartily received in the many countries of the world, where it was shown. The author, Alan Thorn-hill, and specially the producer, Miss Norah Caulfeild, and the cast made up of persons from India and Ceylon deserve high praise.

The stage arrangements were

Of course, there are exceptions, but who will deny that the better sort, the proper type, the desirable men are in a minority?

Electioneering
On the eve of the elections,
there appears to have sprung up
an artificial, if not a selfish,
civic consciousness and a lot of
political jargon in being dished
out by most of the contesting
candidates and their noisy, bachchanalian supporters from street
junctions. Canvassing is proceeding at a feverish rate and
symbols and slogans painted on
tarred roads solicit votes,

To a large number of those

To a large number of these contestants democracy and its attendant rights and obligations seem to be electioneering platitudes, without genuine faith in that way of life to safeguard equality of rights—social, economic and political, Provincialism, personal glory, power profit seem to vitiate the political atmosphere, Democracy here is still in its infrancy and the followers of its alleged principles are, more or less, in an amateurish stage. Therefore, eternal vigilance in needed from all to safeguard democracy.

Power of Vote

The most important person in an election is admittedly the voter himself armed by law with a most powerful weapon. It is in his power to determine whether the next Municipal Conneil shall be composed of the best persons available or whether it will be as bad as, or worse than, the worst of its predecessors. The forthcoming elections, therefore, will siford a fine opportunity to exercise the power that is his, By virtue of the system of secret balloting one can give expression to his point of view in a tangible way, without fear of molestations by thugs, It will also offer to the intelligent and educated voter an occasion to show the watching world the extent of his political maturity and sagacity.

Critical times are ahead of

maturity and sagacity.
Critical times are ahead of
us. Our language, our culture,
our self-respect and the future
of our children seem to be at
stake. On the sort of men we
send up as our accredited Councillors will much depend the
civic future of Jaffna, if not
Lanka,

May God Almighty grant our brothers and sisters that strength and sense that are necessary to exercise correctly their voting rights without fear or favour and return the right type of men!

"God give us men. A lime like this demands Strong minds, great hearts, twe faith and ready hands. Men whom the lust of office does not kill, Men whom the spoils of office cannot buy, Men who possess abunions

Cligatization Noolaham Foundation have honour.

except at climactic moments.

The second thing that impressed me strongly was the manner in which the various characters speke their lines. They did that with a clarity and naturalness, so worfully rare in several dramatic performances in our country. The actors correctly refused to 'declaim' the speeches they had learned to the audience. They always kept in mind that they wars a group of interrelated individuals on the stage and had to speak to each other. In doing this they also spoke loud and clear enough for the persons even in the rear of the hall to follow the happenings on the stage with understanding and interest.

The success of the

proper siting of the various protests of farmitime. And the positioning of the characters made fall uses of the slage and avoided undease tecept at client by the content of the characters posted the protest of the characters protected the content of the characters protected the characters protected the characters protected the characters protected the characters produced to the characters produced to the characters posted the characters produced to the characters produced to the characters protected to the characters produced to the characters of the characters of the characters of the characters of the characters, the completely the characters because they fully the characters because they fully the characters of the characters, the completely the characters because they fully the characters because the protected the complete the complete the complete the characters because the protected the complete the

Letter to the Editor

BUDDHISM AND SOUTH INDIA

of Ceylon and India proclaim to East and West that Almighty God is the forgotten. factor in all our affairs and the only sure guarantes for a just, free world?. Such a proclaimation was not loud and sure in this production, Perhaps the suther and the producer were satisfied with only a suggestion leaving it to the imagination of the audience to take it in wholly!

1968 Subscriptions of Rs. 15 due now Manager **对方形式共享共享共享的现在分词,但是由于自己的对方的。**

Printed and published for the American Ceylon Mission by Mr. Abraham Saravanamuthu Thambiratnam, residing at Manipay, at the American Ceylon Mission Press, Uduvii Road, Manipay, on Friday, 22nd November 1968.